

## திருநீற்றுப் புதன்

### திருப்பலி முன்னுரை

இறைத்திருமகன் இயேசு கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள அருட்தந்தை! அருட்தந்தையர்களே! இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். தவத்தின் அடையாளங்களை அணிந்து நோன்பு நாட்களைத் தொடங்கியிருக்கிற உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

நோன்பு, அறச் செயல்கள், இறைவேண்டல் என்னும் முப்பெரும் தவச் செயல்களில் ஈடுபட இன்றைய வாசகங்கள், குறிப்பாக நற்செய்தி வாசகம் அழைப்பு விடுக்கிறது. அதே வேளையில், இந்த தவச் செயல்கள் வெளிவேடமாக மாறிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் ஆண்டவர் இயேசு. காரணம், இவற்றின் வழியாக பிறரின் பாராட்டையும், மதிப்பையும் பெற்றுவிட்டால், அதுவே இத்தவச் செயல்களின் பலன்களை வீழ்த்திவிடுகிறது. பரிசேயர்கள் இவ்வாறுதான் இறையருளை இழந்தனர் எனச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.

உலகில் நடைபெறும் பாவச்செயல்களையும் குற்றங்களையும் நினைத்து மனம் வருந்தும் காலம். கொஞ்ச நேரம் கண்ணை மூடி, இன்று உலகில் நடைபெறும், நடைபெற்ற பாவங்கள், குற்றங்கள், திட்டமிட்ட தவறுகள் இவைகளை நினைத்துப் பாருங்கள். கணக்கிட முடியாது. கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு பயங்கரம். அவ்வளவு கொடூரம். அவ்வளவு அயோக்கியத்தனம்.

ஒவ்வொரு தனி மனிதனும் சிறிது பெரிதாக செய்கின்ற தவறுகள் ஏராளம் ஏராளம். நீங்கள் உங்களுக்கு எதிராக, கணவன் மனைவி மக்களுக்கு எதிராக இன்றைக்குச் செய்த மிகச் சிறிய தவறுகள் குற்றங்கள் எத்தனை. இப்படி உலகம் எங்கும் எத்தனை ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டு இருக்கின்றன.

இந்த நாற்பது நாட்களும் இந்த தவறுகளைத் தவிர்த்து, புனிதமான சிந்தனையும் செயலும் நம்மில் அதிகமாக்கிட வேண்டும். ஆண்டவரோடு உள்ள உறவை அதிகமாக்க, செபம், கோயில், வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

கூடுதலாக சில அன்புச் செயல்கள். தான தர்மங்கள், ஏழைகளுக்கு உதவுதல் போன்றவற்றைச் செய்யுங்கள். உங்களின் சில ஆசைகளை அடக்கி, தேவைகளைக் குறைத்து, நோன்பிருந்து அந்த சேமிப்பை உங்களது நலத்திட்டமாக உதவுங்கள். தவக்காலம் அருளின் காலமாக உங்களுக்கு அமையும். வரம் கேட்டு தொடரும் இத்திருப்பலியில் இறைஞ்சி மன்றாடுவோம். இறையாசீர் பெற்றுக் கொள்வோம்.

## மன்றாட்டுகள்

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. இரக்கத்தின் தலைவா! இரக்கத்தின் காலமாகிய இந்த நாட்களில் எம்மை வழிநடத்தும் பொறுப்பேற்றுள்ள திருஅவை பொறுப்பாளர்கள், தங்களிடையே ஒற்றுமையை உறுதி செய்து, உம்மை அணுகிவரும் அவர்கள், தங்களை தூய்மையாக்கி கொண்டு, அர்ப்பணத்தில் என்றும் உறுதியாய் இருந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் தலைவா! உலக தலைவர்களும், அதிகாரிகளும், பொறுப்பாளர்களும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நேரிய உண்மையான பாதையில் வழிநடத்தி, ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின் தலைவா! செபம், தவம், தான, தர்மங்களில் ஈடுபடும் நாங்கள் எங்களது பெருமையையும், புகழையும், மரியாதையையும், மதிப்பையும் தேடாமல், மறைவாக உள்ள உமக்கு தெரியும் பொருட்டு, நீர் தரும் கைம்மாறு போதும் என்ற மனநிலையும் பெற்று வாழ, நாங்கள் தெளிவு பெற்றிட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இரக்கத்தின் தலைவா! வெளிப்புற அடையாளங்களில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி, எங்களது ஆன்மாவை தொலைத்து விடாமல், ஆன்மாவை புதுப்பித்து கொண்டு, அதனை உயிருள்ள, உண்மையான, நீர் தங்கும் உறைவிடமாக்கிக் கொள்ள, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இரக்கத்தின் தலைவா! பிறரோடு ஒப்புரவாவதிலும், பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு, ஒப்புரவை தேடுவதிலும், ஒப்புக்கு நடந்து கொள்ளாமல், அதனின் முழு பலனையும் தெரிந்து அறிந்து, உணர்ந்து, நாடிட ஆவியின் தூண்டுதலையும், துணையையும் தந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com